



இலங்கையின் முதல் தமிழ்க் கத்தோலிக்க வார ஏடு

# பாதுகாவலன்

PAATHUKAVALAN

Registered in the Department of Post of Sri Lanka No. QD/119/News/2022. Founded 19 Feb. 1876

St. Joseph's Catholic Press, 360 Main Street, Jaffna, Sri Lanka. Tel: 021 - 222 2378 | Fax: 021 - 222 9041 | E-mail: editorkavalan@gmail.com, ISSN 1391-7633

மலர் : 146 | இதழ் : 06 | திகதி : 03.04.2022 | விலை : 30.00

## மக்களின் அவல நிலையை உணர்ந்து, உடன் செயற்படுமாறு இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அரசிடம் அவசர வேண்டுகோள்



இன்று இலங்கைத்தீவில் மக்கள் பொருளாதார ரீதியில் அனுபவிக்கும் சொல்லொணாத துன்பங்களுக்கு அரசாங்கம் உடன் தீர்வை முன்வைத்து மக்களை இப்பெரும் துன்பத்திலிருந்து மீட்க ஆவன செய்யுமாறு இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அவசர வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இலங்கை ஆயர்கள் பேரவையின் தலைவர் பேரருட்கலாநிதி வின்ஸ்டன் எஸ். பெர்னாண்டோ மற்றும் பொதுச் செயலர் துணை ஆயர் பேரருட்கலாநிதி ஜெ.டி. அன்ரனி ஜெயக்கொடி அவர்களும் கையொப்பமிட்டு வெளியிட்ட இவ்வறிக்கை இவ்வாறு அமைகின்றது:

நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்றுவரை அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் தற்போதைய நிலைக்கு வெவ்வேறு அளவுகளில் பொறுப்புள்ளவர்கள். எனவே, தற்போதைய அரசாங்கமும், எதிர்க்கட்சியில் உள்ளவர்களும், கூட்டமைப்பில் உள்ளவர்களும் இணக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, மோதல் போக்கையோ, பழிவாங்கும் அணுகுமுறையையோ கொண்டிருக்கக்கூடாது. 02

### அமைதி வழிப்போராட்டத்தை வன்முறையாக அடக்கியமைக்கும், அச்சுறுத்தியமைக்கும் நீதி சமாதான ஆணைக் குழு கண்டனம்

### பரம்பரை ஆதிக்கம், கல்வி மீதான முக்கியத்துவம், குருக்களின் செயற்பாடுகளினால் திருப்தியின்மை என்பவையால் பலர் திருஅவையை விட்டு ஒதுங்கியிருக்கிறார்கள்

கூட்டொருங்கியக்கத் திருஅவையற்றிய கருத்துக்கணிப்பில் இறைமக்கள் தெரிவிப்பு

2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர் மன்றத்திற்காக எமது யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆயத்தப்பணிகளில் ஒன்றாக வினாக்கொத்துக்கள் வழங்கிக் கருத்துக்கணிப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இறைமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைத் தொகுக்கும் பணியை மேற்கொண்டுவரும் குழுமதல்வர் தலைமையிலான குழுவினர் கடந்த 31ம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் கூடித் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தனர்.

திருஅவையை விட்டு ஒதுங்கியிருப்போர் பற்றிய கருத்துக்கள் ஆராயப்பட்டபோது ஆயர்களில் சிலருடைய பரம்பரை ஆதிக்கம் காரணமாகப் பலர் ஒதுங்கியிருக்கிறார்கள் என்ற கருத்துப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டது. அத்துடன் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினால் பலர் ஆய செயற்பாடுகளுக்கும் விசுவாச செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்காமல் ஒதுங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தும் கண்டறியப்பட்டது. 02

பிரதமர் யாழ் குடாநாட்டிற்கு மார்ச் 20ம் திகதி வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் தமது எதிர்மைச் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்தமுயன்றபோது பொலிசா ரினால் தாக்கப்பட்டமையையும் அநாகரீகமாக நடத்தப்பட்டமையையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக் குழுவினர் தலைவர் அருட்கலாநிதி ச.வி.ப.மங்களராஜா அடிகளார் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையாவது:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் பயணித்த பேருந்துகள் வலுக்கட்டாயமாகப் பூட்டப்பட்டு, உள்ளிருந்தவர்கள் சுவாசிக்க முடியாதவாறு யன்னல்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர். 02

### திருக்குடும்பசபையின் 17வது பொதுச்சங்க அமர்வு



போர்டோவின் திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இளவாலை திருக்குடும்பக் கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது. மாகாணத் தலைவி ஆலோசகர்கள் உட்பட 33 சகோ தரிகள் இதில் பங்குபற்றினார்கள். அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட் திரு S. M. செல்வரட்ணம் அடிகள் இப் பொதுச் சங்கத்தினை நெறிப்படுத்தினார்.

### தலைமைத்துவப் பயிற்சி பெற்ற யாழ். இளையோர்



யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இவ்வாண்டு நடாத்தப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்ததுடன், இளையோருக்கான சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.

### மறைவின் ஓராண்டு நிறைவில்

<p>தமிழர்களின் ஆயர்</p>  <p>பேருட்கலாநிதி ஜிராய்பு ஜோசப் (ஏய்வுநிலை மன்னர் ஆயர்)</p>	<p>உங்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடி நிற்கின்றோம்</p>	<p>தமிழ்த் தந்தையே</p>  <p>"கலைத்தூது" அருட்கலாநிதி டீ. மரியசேவியர் அடிகள்</p>
---	--	---

### யாழ். பேராலயத்தில் உறுதிப்புகதல் திருச்சடங்கு



யாழ் புனித மரியன்னை பேராலயப் பங்கைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான உறுதிப்புகதல் அருட்சாதனம் வழங்கும் திருச்சடங்கு கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற உறுதிப்புகதல் அருட்சாதனத் திருப்பலியில் 62 பிள்ளைகள் உறுதிப்புகதல் அருட்சாதனத்தை பெற்றுக் கொண்டார்கள்.

ஆண்டவர் நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும். (தி.பா : 127:1)

## இலங்கைக்கு புதியதொரு தொடக்கம் தேவை

இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் மற்றும் கலாசாரச் சக்திகளிடம் சுரண்டப் படுவதற்கு குடிமக்கள் தங்களுளையே அனுமதித்துள்ளனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், தற்போது கரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும்வேளை, புதிய தொரு தொடக்கமும், தேசிய அளவில் மாற்றமும் தேவைப்படுகின்றன என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது எனவும், சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகியுள்ள இந்நேரத்தில், நாட்டினர் அனைவரும் வளமையான வாழ்வுக்கு மேற்கொண்டுள்ள பாதை உண்மையானதா என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

மார்ச் 27, கொழும்பு நகரின் மீட்டரம் கிறிஸ்து பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள கர்தினால் இரஞ்சித் ஆண்டகை, அரசியல் வாதிகள் மட்டுமல்ல, குடிமக்களும்

### கர்தினால் மல்கம் இரஞ்சித்

தெரிந்துகொண்ட தவறான தெரிவுகளால், இன்றைய நாடு, ஒரு நம்பிக்கையற்ற சூழலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் மற்றும் கலாசாரச் சக்திகளிடம் சுரண்டப்படுவதற்கு, குடிமக்கள் தங்களுளையே அனுமதித்துள்ளனர் எனவும், 1948ம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்ததற்குப்பின், தற்போது இலங்கையில் 2 கோடியே 20 இலட்சம் மக்கள், கரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் கர்தினால் இரஞ்சித் ஆண்டகை கூறினார்.

எரிவாயு நிலையங்களில் மக்கள் மணிக் கணக்காய் காத்திருப்பதைக் காண முடிவின்றது என்று ரைத்துள்ள கர்தினால் இரஞ்சித் ஆண்டகை, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி ஏற்றம், கடன் பிரச்சினை, பொருட்கள் பற்றாக்குறை, வெளிநாட்டு பணமாற்றத்தில் கரும் சரிவு போன்ற பிரச்சனைகள் குறித்தும் தம் மறையுரையில் எடுத்துரைத்தார்.

## முல்லைத்தீவு, கிளிநொச்சி மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்டப் பங்களிகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் கடந்த மாதம் 19 ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

இத் தியானத்தை கிளர்சியன் சபையைச் சேர்ந்த அருட்திரு மில்பர் வாஸ் அடிகளாரும், கிளிநொச்சி மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கு கிளிநொச்சி புனித திரேசம்மா ஆலயத்தில் நடைபெற்ற தியானத்தை அருட்பணி ரவிராஜ அவர்களும் வழிநடாத்தினார்கள்.

இத்தியானங்களில் சிலுவைப்பாதை, சிந்தனை தியான உரைகள் என்பவற்றுடன் திருப்பலிகளும் நடைபெற்றன. மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்கு

னர் அருட்பணி ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்களிகளில் இருந்து 85 வரையான மறையாசிரியர்களும் கிளிநொச்சி மறைக்கோட்டப் பங்களிகளில் இருந்து 130 வரையானவர்களும் கலந்து கொண்டனர்.

### தவக்காலத் தியானம்

இளவாலை மறைக்கோட்ட மக்களுக்கான தவக்காலத் தியானம் சாட்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இத்தியானத்தில் சிலுவைப்பாதைச் சிந்தனை, நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி என்பன இடம்பெற்றன.

## மக்களின் அவல நிலையை....

(1ம் பக்கத் தொடர்ச்சி)

நிறைவேற்று மற்றும் அரசியலமைப்புப் பேரவையானது பொது நலனுக்காக சேவை செய்வதற்காக அவர்களை நம்பித் தேர்ந்தெடுத்தவர்களுக்குப் பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் இருக்கவேண்டும்.

எனவே ஆட்சியாளர்கள் நாட்டை முதன்மைப் படுத்தி அனைத்துக் குடிமக்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

அவர்கள் அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படாமல் கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும். அவர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்து விட்டு, நிலையான தேசியக் கொள்கைகளை உருவாக்க, நல்லாட்சிக்கான நெறிமுறைக் கோட்பாடுகளை ஒன்றிணைக்க வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தையில் தொடங்கி மரணப் படுக்கையில் இருப்பவர்கள் வரை மக்கள் பட்டம் துன்பங்களை உணர்ந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தேவையற்ற ஊதாரித்தனமான வீண் செலவுகள் அனைத்தையும் விடுத்து மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சமையல் மற்றும் தொழிற்சாலை எரிவாயு, எரிபொருள், மின்சாரம், காசிதம், சீமெந்து போன்றவற்றை வழங்க வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூடத்தனமான பேச்சுக்களில் ஈடுபடாமல் அனைத்துப் பகுதியிலிருந்தும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று வேறு நாடுகளின் அனுபவங்களையும் கற்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் செயற்படவேண்டும்.

நாடு ஒரு தோல்வியுற்ற அரசின் வீழ்ச்சியை வேகமாக நெருங்கி வருகிறது. அது மக்களின் எழுச்சியில் மீள முடியாத காயங்களை ஏற்படுத்தும்.

நாட்டிற்குத் தேவையானது யாதெனில் இந்நெருக்கடியான சூழ்நிலைக்குத் தீர்வுகாண உடனடித் தீர்வு மற்றும் நிலையான வளர்ச்சியில் உறுதியான அடித்தளத்தில் நாட்டை வைக்க, குறுகிய கால மற்றும் நீண்டகாலத் தீர்வுகளில் பணியாற்றுவதேயாகும்.

நாட்டை மீளவும் நிலையான அத்திவாரத்தில் அமுல்படுத்தக்கூடிய செயற்திட்டங்களுடன் மீளவும் நாட்டை நீண்டகால, குறுகியகால செயற்திட்டங்கள்

பற்றியும் சிந்திக்க வேண்டும். அப்பேற்பட்ட நடைமுறைதான் எதிர்கால சந்ததிக்கு ஒரு சுதந்திரமான நாட்டையும் மனித மாண்புடன் வாழக்கூடிய நாட்டையும் மக்கள் மத்தியில் தாயக உணர்வையும் ஏற்படுத்தும்.

நாட்டின் சட்ட ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க எல்லாப் பிரஜைகளும் எவ்வித விதிவிலக்குமின்றிக் கடைப்பிடிக்க முயலவேண்டும். அதுவே நாட்டின் அரசியல் திட்டத்துக்கு ஊன்றுகோலாகவும் இருக்கும். தங்களின் சொந்த உரிமைகளுக்காகத் தண்டனையில்லா வழிகளைத் தேடக்கூடாது.

இத்தகைய நடவடிக்கைதான் மனித உரிமைகளையும், நீதியையும் நிலைநாட்டும். இத்தகைய விழுவியங்கள் நாட்டின் கோட்பாடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது என நாம் நம்புகின்றோம். நாட்டின் கோட்பாடுகள் நான்கு மதங்களால் புனித விழுவியங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

எல்லா மனிதரும் தங்களின் மதங்களுக்கு ஏற்ப பொறுப்புள்ள பிரஜைகளாக மேற்படி விழுவியங்களைக் கடைப்பிடிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தாய் நாட்டின் நலனுக்காக எல்லா மக்களும் இடைவிடாது மன்றாடவேண்டும் எனவும் இறையாசீர் நமக்குக் கிடைக்க வேண்டும் எனவும் விரும்புகின்றோம்.

### புங்குடுதீவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை

தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இறைமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் புனித அன்னாள் ஆலயத்திற்கு யாத்திரையாகச் சென்ற இவர்கள் அங்கு திருச்செபமாலை, சிலுவைப்பாதைத் தியானம், திருப்பலி ஆகியவற்றில் பங்கெடுத்தனர்.

இத்தவக்கால யாத்திரை புங்குடுதீவுப் பங்குத் தந்தை அருட்திரு எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் பக்திபூர்வமாக யாத்திரை நடைபெற்றது.

### அமைதி வழிப்போராட்டத்தை ...

(1ம் பக்கத் தொடர்ச்சி)

இப்போது 5 வருடங்களாக இவர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு இவர்களுக்கு ஏறக்குறைய 100 பேர் கடந்த 10 வருடங்களில் பிரிவுத்து யரால் இறந்து போனார்கள்.

பொறுப்பான அமைச்சர்கள் முதலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தான் தேட வேண்டும் அல்லது அவர்கள் கனடா அல்லது ஜெரோப்பிய நாடுகளுக்குப் போயிருப்பார்கள் என்ற பொறுப்பில்லாத பதில்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் நொந்துபோயுள்ள உள்ளங்களை மேலும் நோக்கிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குடும்பங்களுக்குத் தலா 1 இலட்சம் ரூபா வாழ்வாதார உதவியாக ஒரு முறை மட்டும் வழங்கும் அரசின் திட்டம் கடந்த 5 வருடங்களாக இவர்கள் மேற்கொண்டு வரும் அமைதிப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம். இவர்கள் கேட்பது தாம் அரசிடம் கையளித்த தமது கணவரமார்களையும், பிள்ளைகளையும் தமக்குத்தருமாறு அல்லது அவர்களுக்கென்ன நடந்தது என்ற கேள்விக்கு ஒரு பொறுப்பான மறுமொழியே தவிர நஷ்டஈடு அல்லது இறப்புச்சான்றிதழ்களோ அல்ல.

மேலும் 23ம் திகதி கூட்டமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் காணாமல் போனதன் பின்னணி பற்றி ஆராய ஒரு குழு ஏற்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டமை மேலும் காலத்தை இழுத்தடிக்கவும் பொறுப்புக்கூற வேண்டியவர்களைப் பாதுகாக்கும் ஒரு யுக்தியுமாகவே கருதுகின்றோம்.

அன்று பேருந்தில் சில பெண்கள் தமது குடும்பத்தில் 2 பேரை முதலாக இழந்துள்ளார்கள். பெற்றவர்களுக்குத்தான் தெரியும் பிள்ளைகளின் அருமை. நாடு முழுவதும் ஆட்சியாளர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது ஏன் வடக்குக் கிழக்கில் இடம் பெறும் அமைதிவழிப் போராட்டங்கள் மட்டும் இரும்புக் கரங்களால் அடக்கப்படுகின்றன? இவர்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படவிருக்கும் அமைதிவழிப் போராட்டத்திற்கு நாம் எமது முழு ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என அவ்வறிக்கை அமைகின்றது.

### பரம்பரை ஆதிக்கம்...

(1ம் பக்கத் தொடர்ச்சி)

இவை தவிர சாதிக் கொடுமைகள், குருக்களின் இல்லத்தரிசிப்பு இல்லாமை, குருக்களின் செயற்பாடுகளில் திருப்தியற்றோர், அதிகார துஷ்பிரயோகம், ஆன்மீக உரையாடல் இன்மை, கலப்புத் திருமணம், சுயநல வாழ்க்கை, ஏனைய சபைகளை நாடுதல், குருக்கள் மற்றும் பொதுநிலையினருக்கிடையிலான இடைவெளி அதிகரித்தல், சமூக அக்கறையின்மை, பங்குபணிகள் பகிரப்படாமை, பெற்றோரின் ஊக்கமின்மை, அத்தீத குடும்பப் பெறுப்புக்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறைகள், கலப்புத் திருமணம் செய்தவர்கள், வேறுமதங்களில் இருந்து வந்தவர்கள் போன்ற காரணங்களாலும் பலர் திருஅவையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள் எனவும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

### 100 வீதமான மாணவர்கள் சித்தி

யா/ மாதகல் சென். தோமஸ் ரோ.க. பெண்கள் பாடசாலையானது 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 100 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவரில் 02 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலும், 14 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும் 1 மாணவன் 70 புள்ளிக்கு மேலும் புள்ளிகளைப் பெற்று 100 வீதமான மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடமும் இப்பாடசாலையானது வரலாற்றில் முதற் தடவையாக 100 வீத சித்தியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

### அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்ததில்

#### இரஷ்ய கத்தோலிக்கர் நம்பிக்கை

உலகமனைத்தையும், குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளையும் அன்னை மரியாவின் களங்கமில்லா திருத்தியத்திற்கு அர்ப்பணிப்பது அன்னை மரியா மீது கத்தோலிக்கர் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என மாஸ்கோ இறையன்னை உயர் மறைமாவட்ட முதன்மை குரு கிறில் கோர்வுனோவ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகையும், இவ்விரு நாடுகளையும், அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தது குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டி யளித்த, அருட்பணி கோர்வுனோவ் அவர்கள், இந்நிகழ்வு, புனித கன்னி மரியா மீது நாம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கை மற்றும் பக்தியின் வெளிப்பாடு எனவும் குறிப்பிட்டார்.

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

### கல்லில் எழுதவில்லை

எந்தத் துறவற நிறுவனங்களும் தமது நோக்கத்தைக் கல்லில் எழுதவில்லை. 18ம், 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நிறுவனங்கள் 21ம் நூற்றாண்டை கிஞ்சித்தும் நினைத்தும் பார்க்கவில்லை. பொனவெஞ்சர் போன்ற சிறந்த இறையியலாளர்களுக்கு ஆழ்மனம் (unconscious) பற்றிய அறிவு இருக்க வாய்ப்பில்லை. நியூட்டன் போன்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிக்கு அயின்ஸ்டீனனுடைய பாரிய கண்டுபிடிப்புத் தெரியவில்லை. அயின்ஸ்டீனனுடைய கண்டுபிடிப்பு என்ன? சட்பொருளில் (Material) எதுவும் இல்லை. அதைக் கவனத்தில் கொள்ள வேண்டிய தில்லை என்ற கருத்தில் வாழ்ந்த ஐரோப்பிய சிந்தனையை மாற்றியவர் அயின்ஸ்டீனன். அதாவது சட்பொருளில் சக்தி (energy) உண்டு. சட்பொருளில் இருந்து மெய்ப்பொருளுக்கும் (Spicily), மெய்ப்பொருளிலிருந்து சட்பொருளுக்கும் ஓர் உறவு உண்டு என்ற புரட்சிகரமான கருத்தை யதார்த்தமாக்கி இரு பொருள் வாதத்திற்கு (dualism) முற்றுப்புள்ளி வைத்தவர் அயின்ஸ்டீனன். சட்பொருளையும் மெய்ப்பொருளையும் இணைத்துப் பார்க்க வேண்டும். வாழ வேண்டுமென்ற சிந்தனை இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

துறவற சபைகள் இவற்றை உள்வாங்கி, தங்கள் யாப்புக்களைத் திருத்தி எழுத வேண்டியது அவசியம். அன்றேல், காலத்துக்கு ஒத்துவராத வாழ்வொன்றை வாழ முயல்வார்கள். அதன் விளைவுகள் யாருக்கும் நன்மையாகாது.

கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக உலகம் பல்வேறு துறைகளில் - துறைதோறும் என்று சொன்னாலும் பொருந்தும். பாரிய மாற்றங்களைக் கொண்டுள்ளன. இந்த மாற்றங்களை எதிர்நோக்காது. இந்த நூற்றாண்டு மக்களின் தேவைகளைக் கணக்கில் எடுக்காது, "இது தான் எங்கள் கரிசம்" என்று கூறி, துறவற சபைகள் மாறாமல், மனம் மாறாமல் இருப்பது தாமே தமக்கு சாவு மணி அடிப்பதாகும். துறவற சபைகளின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது நூற்றுக்கு 60% - 70% வீதமான துறவற சபைகள் தமக்குத் தாமே சாவு மணி அடித்துள்ளார்கள்.

### எதிர்முகம்

நானறிந்த அளவிற்கு ஒரு சில துறவற சபைகளின் நிறுவனங்கள் வறிய குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு சபையை நிறுவினர். காலப்போக்கில் கல்விப் பணிதான் எங்கள் 'கரிசம்' என்று கூறி பணக்காரப் பிள்ளைகளுக்கென, கல்வி நிறுவனங்களை உருவாக்கி வேலை செய்கிறார்கள். இது அவர்களுடைய கரிசமா? அரசு கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள். "பொதுமக்களுடைய இடங்களை / ஊதியங்களை நீங்கள் எடுக்கிறீர்களே" என்று சொன்னால், அவர்களது பதில் : "சபைக்குக் காசு வேணும் தானே? நாங்கள் எப்படி வாழ்வது? பதில் வினாக்களாக வந்தன" அவர்களுடைய பதிலில் தவறியிருப்பதாகத் தெரியவில்லை. அதே வேளை, ஏதோ ஒன்று உடன்பாடாகவும் இல்லை. ஆகவே எனது கேள்வி (கேள்விக்குக் கேள்வி): "நீங்கள் முன்னுரிமை கொடுப்பது எதற்கு? சபையின் வளர்ச்சிக்கா? பணிக்கா? சபைப் பணிக்கா? பணி வேலை சபைக்கா? என்னுடைய வினாக்களும் நியாயமாகவே எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்று உடன்பாடாக இல்லையே... சிந்திப்போமா?

திருஅவையின் "துறவறம்" என்ற சொல்லுக்கும் அதற்கு நாம் கொடுக்கும் விளக்கத்திற்கும், துறவறத்தை மூடிய ஒரு நிறுவனமாக்கியதற்கும், இந்திய "சந்நியாசி" படிமத்திற்கும் பாரதாரமான வேறுபாடுண்டு. நிறுவனமாகிவிட்ட திருஅவைத் துறவறம் காலத்திற்கேற்ப அடிப்படை மாற்றமொன்றை (Radical Change) அவசியம் கொண்டுவர வேண்டும்.

யூபிலிகள் கொண்டாடும் துறவறசபைகள் மேற்கூறிய சவால்களை வாழ்வார்களா? மாறுவார்களா? மாற்றுவார்களா?

### நோக்கம் மாறியது


இவ்விடத்தே நான் முதல் பகுதியில் எழுதியதை மீண்டும் வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அமலமரித் தியாகிகளின் நிறுவநர் இயூஜின் டி மசனோட் அவர்கள் தனது சபையைத் துவக்கிய பொழுது, அவரது நோக்கம் பிரென்சு எல்லைக்குள் மட்டுமே இருந்தது. அதாவது பிரென்சுப் புரட்சியால் அழிந்த திருஅவையை மீளக் கட்டி எழுப்புவது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, வேறு வேறு நாடுகளில் இருந்து வந்த அழைப்புக்களையும் பார்த்து, அவசிய தேவையைப் பார்த்து, அவரது நோக்கு விரிந்து, படர்ந்தது. பிரென்சுப் புரட்சியால் அழிந்த திருஅவையைக் கட்டியெழுப்புவதில் இருந்து நூற்றிசையும் சென்று வறியோருக்கு நற்செய்தி

நவிலும் ஒரு Missionary சமயப் பரப்பாளர் சபையாகப் பரிணமித்தது.

"கரிசத்தை" கல்லில் எழுதி, அதை மாற்றாமல் உடம்புப் பிடியாகப் பிடித்திருக்கும் சபைகளுக்கு இயூஜின் டி மசனோட் ஓர் நல்ல எடுத்துக் காட்டு, ஓர் உந்து சக்தி, ஒரு சவால்.

### மாற்ற வேண்டும்

ஒவ்வொரு துறவற சபையும் தமக்கென்று ஒரு சட்ட நூலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சில சபைகளில் - துறவற யாக்கை என்றும் (Constriction) சட்டங்களென்றும் (Rules) பகுத்து



வைத்துள்ளார்கள். இவை காலத்துக்குக் காலம் காலத்தின் தேவைக்கேற்ப மாற்ற வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்க முடிவில் துறவற சபைகள் சங்கத்தின் நோக்கங்களுக்கேற்ப தங்களைப் புதுப் பிக்க வேண்டுமென்று ஆறாம் பவுல் அழைத்தார். கிட்டத்தட்ட அனைத்துத் துறவற சபைகளும், அந்த அழைப்பை ஏற்று, புதுப்பிக்கத் துவங்கினார்கள். அப்பொழுது மேற்கூறிய தங்கள் துறவற சபைகளின் யாப்பும் சட்டங்களும் அவர்களால் புதுப்பிக்கப் பட்டன.

அமலமரித் தியாகிகள் சபையை எடுத்துக் கொண்டால், 1926ம் ஆண்டு உருவாக்கிய சட்டநூல் 1982ம் ஆண்டு முற்றாகவே மாற்றப்பட்டது, பாராட்டப்பட வேண்டியதொன்று. ஆயினும், இந்த நூற்றாண்டின் சிந்தனைக்கேற்ப பல யாப்புகளும் சட்டங்களும் மீண்டும் மாற்றப்பட வேண்டும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

### தலைமைத்துவம்

தலைமைத்துவம் என்ற சொல்லை உள் வாங்கிய சபைகள், நடைமுறையில் முகாமைத் துவத்தையே பின்பற்றுகிறார்கள். அதுவும் ஓர்

அதிகார (சர்வதிகார) பாணியிலேயே இந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

### அமதிகளுக்கு சவால்!

இன்று வாழ் அமலமரித் தியாகிகளுக்கு உள்ள சவால். இது எனது தனிப்பட்ட கருத்து. "வறியோர்க்கு நற்செய்தி நவிலல்" அமலமரித் தியாகிகளின் விருதுவாக்கு. நல்லது! இன்று கேட்கவேண்டிய கேள்வி: இன்றைய சூழலில் இந்த வறியோர் யார்? பொருளாதார வறுமை மட்டும்தான் வறுமையா? கல்வி வறுமை, ஆன்மீக வறுமை மதங்கள் வளர்ந்திருந்தாலும் அந்த மதங்களில் ஆன்மீக வறுமை உண்டு. குருக்கள் துறவிகளின் கூட ஆன்மீக வறுமையுண்டு. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களுக்கு எம்மை மூடி வைத்திருக்கும் வறுமை. இரட்டை வாதத்தின் வறுமை, தலைமைத்துவ வறுமை. கல்வி ஏட்டுச் சுரக்காயாய் மாறிய வறுமை, தொழில் நோக்கிய கல்வியின் வறுமை, கயவர்களை வளர்த்த கல்வியின் வறுமை, தொழில்நுட்ப வளர்ச்சி மக்களைப் பொருட்களாக்கி மாற்றிய பெரும் வறுமை. கோடெஸ்வரர்களும் (இவர்களெல்லாம் எவ்வாறு கோடெஸ்வரர்களாக மாறினார்கள் என்பது பிறிதோர் கேள்வியாயினும் தொடர்புள்ளது). அரசியல் வாதிகளும் கைகோர்த்து மக்களைச் சுரண்டி மேலும் வறுமையை உலகில் வளர்த்த வறுமை - என்று இந்த வறுமைப் பட்டியல் நீழும்.

அடுத்தபடியாக நற்செய்தி மாறாது. மாற வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அந்த நற்செய்தியை கிரேக்க மெய்யியல் மூலம் விளக்கிய நிலையில் இருந்து இன்றைய

மொழியில் எடுத்துரைக்க வேண்டிய அவசியத்தை போப் பிரான்சிஸ் தனது முதல் திருமடலிலேயே கோடிட்டுக்காட்டி உள்ளார். இவ்வாறான நற்செய்தியாளரை (சமயப் பரப்பாளர்கள் அல்ல) உருவாக்க, உருவாக்கும் படிமுறை மாறவேண்டும்.

### கரைவையுரச் செல்வம்

அனைத்துத் துறவற சபைகளுக்கும் ஒரு சவால்

நான் எனது ஆழமான வறி வான சிந்தனையில் இருந்தும் எனது நீண்டகால அனுபவத்தில் இருந்தும் இவற்றை எழுதுகின்றேன். துறவற சபைகள் தங்கள் வாழ்க்கைத் திசையை மாற்ற வேண்டும். (Direction in life) இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டு மக்களுக்கு எமது நற்செய்தி என்ன? விடுதலைச் செய்தி என்ன? உயர்வான ஒரு பண்பாட்டை தமிழ்ச் சமூகம் இழந்து கொண்டே வருகின்றது. 'காசே தான் கடவுளடா' என்ற ஒரு தவறான மனிதமற்ற வாழ்வு மாறவேண்டும். மனித விழுமியங்களை நாமும் வாழ்ந்து, எமது வாழ்வாலும் வார்த்தையாலும், (இறை வார்த்தை) மக்கள் புற, அக விடுதலைப் பாதையில் வளர, அனைத்து மக்களையும் அழைப்பது தான் இன்றைய நற்செய்தியாளர்களின் பாரிய பொறுப்பு, கடமை.

பெரிய பதவிகளில் இருப்போர் (முதங்களிலும், அரசியலிலும்) தாங்கள் எப்படியும் வாழலாமென்று வாழ்ந்து கொண்டு, ஏனை யோருக்குப் புத்திமதி சொல்லவும் அந்த ஏனை யோர் தான் மாற வேண்டுமென்பது இரட்டைவாதம் மட்டுமல்ல, ஒழுக்கக் கேடும் ஆகும். இப்படிப்பட்டோருக்கும் துணியோடு நற்செய்தி கூறுவது இன்றைய நற்செய்தி யாளரின் பொறுப்பும் கடமையுமாகும். (இத்தொடரின் முடிவு)

## தவக்காலமும் இளையோரின் வாழ்வும்

### தடையாக உள்ள மனநிலைகள்

நாம் வாழும் உலகு மிகமிக விரைவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை இலகுவாக்கியுள்ளன. தொடர்பு சாதனம் உலகில் நாம் கண்ணுறும் துரிதமான வளர்ச்சி. ஒருவர் மற்றவரை அருகாமையில் கொண்டுவந்துள்ளது. இருப்பினும் இச்சூழல் இறைவனிடமிருந்து நம்மை அன்னியப்படுத்தியுள்ளது. உடன் வாழும் மனிதரைப் பற்றிய அக்கறையற்ற போக்கினை உருவாக்கியுள்ளது. நாம் மகிழ்வாக வாழ இயற்கையை எந்த அளவிற்குச் சுரண்ட இயலுமோ, அந்த அளவிற்குச் சுரண்டுவதற்கு வழிவகுத்துள்ளது. இப்போக்கிற்கு நாம் அனைவருமே பலியாக்கிக்கொண்டிருக்கிறோம்.

இச்சூழலில் இளையோர் இறைவனுடைய இரக்கத்தையும் அருளிணையும் சுவைக்கவும், அனுபவிக்கவும், நலமாக வாழவும் தடைகளாக உள்ள, உலகு முன்னிருத்தும் மனநிலைகளைக் கண்டறியவும், அவைகளைக் களையவும் இறைவனுக்கு உகந்தா நல் வாழ்வு வாழவும் முன்வரவேண்டிய நிலையில் உள்ளனர்.

எனவே இத்தவக்காலத்தைப் பயன்படுத்தி நாமும் எமது மனநிலைகளை மாற்றி மனிதத்தை மதித்து, அன்பை உருவாக்குவோம். அயலவர்களோடு அன்போடு உறவாடி, எம்மிடம் உள்ளவற்றைப் பகிர்ந்து மனித மாண்பைப் பேணி இயேசுக்கு உகந்தவர்களாக வாழ முயற்சிப்போம்.



காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

## காவலன் கலசம்

கலசம்  
கலசம்  
கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்

காவலன் கலசம்  
காவலன் கலசம்  
காவலன் கலசம்



### கலை வளர்த்த பேராளுமை அருட்பணி சுவரிமுத்து அடிகள்

இளவாலை பெற்றெடுத்த முத்து வளமான உரும்பையூரில் கால்பதித்து நான்காண்டுப் பணிகளால் உருக்கொடுத்து உயர்வாக்கி மக்கள் மனங்களில் இடம் பிடித்த அருட்பணியாளன்

பணிவாழ்வின் பட்டியல் புரட்டவில்லை பணித்தள வளர்ச்சியின் குன்றா அதிர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை பகிர்ந்து அளிப்பதும் பிள்ளைகளின் தலையாய கடமையே

ஓயாத மழை பெருவெள்ளம் புயற்காற்று அறுபத்தேழு மார்கழியில் அயராது இளமைத் துடிப்போடு மந்தைகளைத் தேடி உணவளித்த வள்ளல் வீடு வீடாகச் சென்று தானும் ஒருவனாய் இழப்பினை ஈடுசெய்ய இணைந்து உதவிக்கரம் கொடுத்த தந்தை

இளையோர்களை இணைத்து விவிலியக் கதைகளைத் தொனிவடிவில் இலங்கை வானொலி மூலம் பலரும் பங்குகொள்ளச் செய்த கலைஞன் சிறார்களின் வருங்கால வாழ்வை வளப்படுத்தத் தன் பாரவையில் பாலர் பாடசாலையை ஆவய அருகில் ஆரம்பித்த சிந்தனையாளன்

சுவாரஸ்யமான கலந்துரையாடலால் மக்களை நல்வழிப்படுத்தி சிறப்பான அணுகுமுறையால்

பேரின்பநாதன் தவமணி உரும்பிராய் பங்கு

இளைஞரை ஈர்த்துக்கொள்வார் கருத்துரைப்பதில் கரைகாணா பன்மொழிப் புலவர் தந்தை வருமிடரைத் துணிவுடன் துல்லியமாய் எதிர்கொள்ளும் அடிகள்

வன்மையான முயற்சியிலும் கடின உழைப்பிலும் களிந்தது அன்பில் மலர்ந்த அமர காவியம் சாவை வென்ற சத்தியன் கல்வாரியில் கடவுள் திருப்பாடுகளின் ஆற்றுகை தொடர்ந்து மூன்றாண்டுகள் திருமறைக் கலாமன்றத்தின் பிறப்பிடம் என்ற சிறப்புப் பெயர் தந்த மாகலைஞன்

சம்மிக்கேலே மங்களம் அஞ்சுவதேனா அறிவிலா மனமே என்ற புனிதர் பாடலின் வரிகளும் சொற்பதங்களின் ஓசையும் அவரது புலமைக்கும் பணிக்கும் சான்றாக என்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இம்மண்ணில்

இறைபணிக்கேற்ப ஏழ்மையில் முற்றிலும் கரைத்துக் கொண்ட துறவியே இறைவழியில் நீங்கள் சுமந்து வந்த பணியின் வடுக்கள் என்றும் மறைவதில்லை எம்மைவிட்டு நீங்கள் பிரிந்தாலும் உங்கள் ஆன்மா நிதமும் நிலைவாழ்வில் நிலைத்திருக்க இறைஞ்சுகின்றோம் இறைவனை நிதமும்

சார்ந்தது ஒன்று. புறம் சார்ந்தது மற்றொன்று. அன்றாடப் பரபரப்புக்களிலிருந்து, ஆண்டவரைநோக்கி அடியெடுத்துள்ளேநடத்துவது அகப்பயணம்.

உலக மக்கள் என்ன சொல்லுவார்களோ, உள்ளத்தின் அமைதி குலையுமோ, என்றெல்லாம் குழம்பி உள்ளப் போராட்டங்களில் காலம் தாழ்த்தாமல் உண்மையை நோக்கி, அதாவது இயேசுவை நோக்கி, உறுதியுடன் நடப்பதே உள்ளார்ந்த பயணம். உள்ள நோக்கிய பயணம் முடிகின்ற அதே இடத்திலிருந்தே, உலகை நோக்கிய புறப்பயணம் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் இறைவனின் திருவுளத்தை எதிர்நோக்கி அல்லும் பகலும் அதை நிறைவேற்றுவதே இனிமேல் நம் நோக்கமாக அமையும். இருவகைப் பயணமும் நாம் வழிபடும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும். அகம் நோக்கிய பயணம் நம்மைத் திறந்த மனத்துடன் ஆண்டவரின் முன்னே நிறுத்துகிறது. புறப் பயணமோ, மக்களின் முன்னே நம்மை திறந்த மனத்துடன் நிறுத்துகிறது. ஆண்டவரை நோக்கிய வீச்சு எந்தளவு நீளமாக அமைகிறதோ, அதற்கு ஏற்பவே நம் அயலாரை நோக்கிய வீச்சு நீளமாக அமைந்திடும்.

### அர்த்தமுள்ள 10 ஆன்மீகம்

#### உள்ளார்ந்த வெளி:

இயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" என்று அறைகூவல் விடுக்கிறார். எனவே, எமது முயற்சியெல்லாம் எமது உள்ளத்தைத் தூய்மையாக்கி, நல்லவை எவை அல்லாதவை எவை என்று தேர்ந்து தெளிவதாகும். "உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" என்று சுவாமிவிபுலானந்தர் கூறிவைத்தார். கடவுள் என்பதே அனைத்திற்கும் உள்ளே இருப்பவர் என்று தானே அர்த்தம். எமது உள்ளத்துள் நாம் மேற்கொள்ளும் பயணம் ஒரு தொடர்புபயணம். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இறைவனை அன்பு செய்ய முயற்சிக்கிறோமோ, அவ்வளவுக்கு நமது உள்ளத்துள் ஆழமாக நாம் செல்கிறோம். உள்ளத்துள் பயணிப்பதற்கான அடுத்த வழி மூவொருகடவுளுடன் நாம் கொண்டுள்ள இணைப்பியா உறவு.

## நமது உள்ளங்களைக் கோவிலாக்கி...

#### செய்யும் ஆரம்ப வழி:

எவ்வாறு இந்தப் பயணத்தை மேற்கொள்வது? செய்ம்தான் ஆரம்பம். சிறந்த செயல் இயசுவின் நாம ஜெபம். "ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே! எம்மீது இரக்கம் வையும்" என்பதாகும். தொடர்பாக இந்தச் செயல்தைச் சொல்லும்போது உள் அமைதிக்குள், இறை யுணர்வுக்குள் வருகிறோம். இயேசுவைப்பற்றி தொடர்பாகத் தியானிப்பவர்கள் ஆழ்ந்த அமைதியாலும் அளவில்லா மகிழ்வாலும் நிரப்பப்படுகின்றனர். சிலர் அடிக்கடி "இயேசுவே! நான் உம்மை அன்பு செய்கிறேன்" அல்லது "இயேசுவே! எனது வாழ்வை உம்மிடத்தில் கையளிக்கிறேன்" என்று கூறுவர்.

#### இறைவா! இதோ நான் வருகிறேன்:

ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிரசன்னத்துள் வரவேண்டும் என்றும் தன்னுடன் உறவாடவேண்டும் என்றும் இயேசு அழைக்கிறார். "எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்று கூறுகிறார். எமது தேவைகளை நிறைவு செய்ய விரும்புகிறார். தன்னுடைய அன்பு மட்டுமே எம்மை நிறைவு செய்யும் என்று அவருக்குத் தெரியும்.

#### பயணத்தின் ஒரு பரிமாணங்கள்:

உள்ளே பயணம் செய்தோடு எல்லாம் முடிவதில்லை. உள் பயணம் வெளிப் பயணத்துக்கு வழிகாட்டுகிறது. உள்பயணம் நமது வாழ்வுக்கு ஒரு நோக்கம் தருகிறது. உலக மேம்பாட்டுக்காக உழைக்கும் முனைப்பை அளிக்கிறது. இறைவேண்டலில் ஈடுபடும் பொழுது ஒருவர் உண்மையில் இருவகைப் பயணங்களைத் தன்னில் மேற்கொள்கிறார். அகம்



அருட்பணி மா.நேஜிஸ் இராசநாயகம்

இதனால் வலியும் வேதனையும் வரலாம். ஆனால், பரிசோ ஆன்மீக முதிர்ச்சி.

#### நிறைவாக:

இடைவிடாமல் எமது மனவெளியை ஆராயுமாறு இறைவா, எம்மை நீர் அழைக்கிறீர். இதய வேந்தராக இலங்கிடும் உம்மையும் இதமாகப் பின் தொடர்ந்து பற்றிக்கொள்ள அழைக்கிறீர். இறைவன் உம்மை அறிவதால் எம்மை அறியவும், எம்மை அறிவதால் பிறரையும் உலகையும் அறியவும் இன்று எமக்கு அழைப்பு விடுக்கின்றீர்.

எம்மைப் பற்றியே நினைத்து எம் நன்மையை மட்டுமே தேடி எம்மையே சிறைப்படுத்திக் கொள்கிறோம். உள் நோக்கிய பயணமோ இவற்றிலிருந்து எமக்கு விடுதலை அளிக்கிறது. உலகினருக்கு அக்கறையுடன் தொண்டாற்றத் தூண்டுகிறது. உம் திருமகன் வாக்களித்த இறையரசு உருவாகித் தழைத்திட உறுதுணை புரிகிறது. (தொடரும்...)

## தொடரும் 'திருமறை முத்துக்கள்'

அருட்பணி. தே. யூ.தாஸ்

### நம்பிக்கை அறிக்கையின் ஏழாம் பிரிவு

#### 97. நம்பிக்கை அறிக்கையின் ஏழாம் பிரிவு என்ன?

அவரிடமிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

#### 98. எப்போது கிறிஸ்து மீண்டும் வருவார்?

கிறிஸ்து இறுதி நாளில் மனுக்குலத்திற்குத் தீர்ப்பு வழங்க விண்ணுலகிலிருந்து மீண்டும் வருவார்.

#### 99. எவற்றிற்குக் கிறிஸ்து தீர்ப்பு வழங்குகின்றார்?

எமது சிந்தனைகள், வார்த்தைகள், செயற்பாடுகள், செய்யத்தவறியவைகள் ஆகியவற்றிற்குக் கிறிஸ்து தீர்ப்பு வழங்குகின்றார்.

#### 100. நேர்மையாளர்களைப் பார்த்து இயேசு என்ன கூறுவார்?

இயேசு நேர்மையாளர்களைப் பார்த்து பின்வருமாறு கூறுவார்: "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" (மத்தேயு 25:34).

#### 101. தீயவர்களைப் பார்த்துக் கிறிஸ்து என்ன கூறுவார்?

தீயவர்களைப் பார்த்துக் கிறிஸ்து பின்வருமாறு கூறுவார்: "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற என்றும் அணையாத நெருப்பிற்குள் செல்லுங்கள்" (மத்தேயு 25:41).

#### 102. இறப்பின் போதும் அதேவேளை இறுதி நாளிலும் ஒவ்வொருவரும் தீர்ப்பிடப்படுவார்களா?

ஆம், ஒவ்வொருவரும் அவரவர் இறப்பின் போதும் அதேவேளை இறுதி நாளிலும் தீர்ப்பிடப்படுவார்கள்: "மனிதர் ஒரேமுறை சாவ்க்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித்தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி" (எபி ரேயர் 9:27). இறப்பின்போது தீர்ப்பிடப்படுவது 'தனித்தீரவை' என்றும், இறுதிநாளின் தீர்ப்பு 'பொதுத்தீரவை' என்றும் அழைக்கப்படும்.

### நம்பிக்கை அறிக்கையின் எட்டாம் பிரிவு

#### 103. நம்பிக்கை அறிக்கையின் எட்டாம் பிரிவு என்ன?

தூய ஆவியாரை நம்புகின்றேன்.

#### 104. தூய ஆவியானவர் யார்?

தூய ஆவியார் தூய மூவொரு இறைவன் மறைபொருளின் மூன்றாம் ஆளாய் இருக்கின்றார்.

#### 105. யாரிடமிருந்து தூய ஆவியார் புறப்படுகின்றார்?

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் தூய ஆவியார் புறப்படுகின்றார்.

#### 106. தூய ஆவியார் தந்தைக்கும் மகனுக்கும் சமமானவராக விளங்குகின்றாரா?

ஆம், தூய ஆவியார் தந்தைக்கும் மகனுக்கும் சமமானவராக விளங்குகின்றார். அவர் அவர்களைப் போல் ஒரே ஆண்டவரும் கடவுளுமாக இருக்கின்றார்.

#### 107. திருத்தாதர்கள் மேல் தூய ஆவியார் எப்போது இறங்கி வந்தார்?

தூய ஆவியார் திருத்தாதர்கள் மேல் பெந்தக் கோஸ்தே தினத்தில் அக்கினி நாவு வடிவில் இறங்கி வந்தார். "மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்" (திரு.பணி. 2:3).

(தொடரும்...)

"மிறக்கும்பொழுது மிச்சச்சாரசாக வந்தாய், இறக்கும்பொழுது கடனானியாகப் போகாதே" - அப்துல் ரகுமான்

அகப் பயணம் இன்று தேவை தானா? 'நான் நானாகவேண்டும்' என்பதை என்னால் கண்டுணர முடிகின்றதா? உள்நோக்கிப் பார்த்து வெளி நோக்கிப் பாய்வதற்கு, கீழ்நோக்கிப் பார்த்து மேல் நோக்கி நகர்வதற்கு அகப் பயணம் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

"உட்தியானம் கடவுளை மாற்றுவதில்லை, மாறாக, அது நேர்மையாகச் செயிப்பவரை மாற்றுகின்றது" - கிக்கேகார்ட்

இறைவனை விருப்போடு சுவைக்கும் நேரமே தியானமாகும்.

வரலாற்றுக்கு வந்திருக்கும் நான் என் வரவைப் பதிவுசெய்ய வேண்டாமா?

அர்த்தமுள்ள முறையில் எனது வாழ்வு வாழப்படவேண்டும்.

எனக்குள் என்னைத் தேடல் இயக்கப்படாட்ச்சத்தியை என்னுள் உருவாக்குகின்றது.

இயக்கப்படாட்ச்சத்தி 4 படிகளில் இடம்பெறுகின்றது. அவையாவன:

- 1. மீள் பார்த்தல் - எனது வாழ்வினை மீண்டும் மீண்டும் நேர்நோக்கில் பார்த்தல்
- 2. மீள் சிந்தித்தல் - எனது மனத்தை நேர் சிந்தனைகளால் நிரப்புவது
- 3. கண்டுணரல் - என்னை நானாக ஏற்று அனுபவித்தல்
- 4. நேர்நிலை மாற்றம் - அடிப்படையான முறையில் மாற்றத்தை அனுபவித்தல். மாற்றமாக நான் மாறுகின்றேன். 'ஆம்' என்று சொல்லவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு 'ஆம்' என்று சொல்ல ஆயத்தமாகின்றேன். 'இல்லை' என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு 'இல்லை' என்று சொல்ல ஆயத்தமாகின்றேன். வாழ்வியல் பாதையை விட்டுப் பர

பரப்படைதல், பராக்குப் பார்த்தல், மயக்க நிலையில் தடுமாறுதல் போன்ற போக்குகளிலிருந்து விடுதலை பெறமுயல்கின்றேன்.

சுயசௌகரியங்களுக்காக எனது நிலைவாழ்வைப் புறி கொடுக்காது. போலி இன்பங்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்காது, நேர்த்தியான வாழ்விற்கு வித்திடுகின்றேன். மேலெழுந்தவாரியான மாற்றங்களில் என்னை இழந்திடாது, அடிப்படையான, அர்த்தமுள்ள, ஆழ



# நான் இலகவேண்டும்

## அருட்கலாநிதி விள்சன் பற்றிக் (அமதி)

மான மாற்றத்திற்குத் தீனிபோட முனைகின்றேன். வாழ்வியல் ஆய்வின் கூறுகள் எழு. அவை பிள்வருமாறு: 1. சுய ஆய்வு நான் யார்? எனது திறன்கள் எவை? எனது ஆற்றல்கள் எவை? எனது மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகள் எவை? நான் நானாக வாழ்வதற்குத் தடையாயிருப்பவற்றைத் தவிர்த்துவிட்டு, துணை யாயிருப்பவற்றைத் தேர்ந் தெடுக்கவேண்டும். நிறைகாண் மனோ நிலையில் மாற்றத்தை நோக்கி நான் தொடர்ந்து பயணிக்கும்பொழுது தூய்மையாக்கல் இடம்பெறுகின்றது. இறைவன் முன்னிலையிலும் மனிதர் முன்னிலையிலும் எனக்குள் இருக்கும்

உண்மைத்தன்மையை பலம்களோடும் பலவீனங்களோடும் அப்பட்டமாக ஏற்று வாழ்தல் எனது இருப்பியல் நிலைக்கு ஆதாரமாகின்றது. வினைத்திறன் மிக்க நேர்நிலை வாழ்வு நேர் சிந்தனையில் வாழும்பொழுது சாத்தியமாகின்றது.

2. திருஅவை ஆய்வு இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை ஆரம்பித்தபொழுது திருத்தந்தை 23ம் யோண் 'திருஅவையின் கதவுகளும் யன்னல்களும் திறந்து விடப்பட்டும். அப்பொழுது உள்ளே உள்ள காற்று வெளியே வர, வெளியே

உள்ள காற்று உள்ளே வர சமநிலை அரும்பட்டும்' என்று மொழிந்தார். திருத்தந்தை 2ம் யோண் பவுல் 1999ம் ஆண்டு, 2000ஆம் ஆண்டை வர வேற்று, "பழையது போகா விட்டால் புதியதுபுகமுடியாது" என்று மொழிந்தார்.

ஆட்டின் மணம் அறிந்து தேடிச் செல்லும் ஆயன்போல் நானும் பிறர் தேவையை அறிந்து உதவி நல்கிட முன்வரவேண்டும். 3. சமூக ஆய்வு சாதி, செல்வம், மதம், மொழி எனப் பாகுபாடு காட்டி, பேதங்களை வளர்ப்பது சமூக வளர்ச்சிக்கு இடறலாகவே அமையும. மனிதத்தை மதித்து நேசிக்க நான் மகிழ்வோடு முனைவேனாக. ஏற்றத் தாழ்வற்ற சமூகாயத்தைத் தோற்றுவிக்க எழுச்சிநோக்குடன் வாழ்வேனாக. சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடும் கருத்தியல் முத்துக்களைப் பிறப்பிக்க ஆர்வம் காட்டுகின்றேன். 4. பிரபஞ்ச ஆய்வு இறைவனுக்கும் இன்ராயேலருக்கும் இடையே இடம்பெற்ற உடன்படிக்கை இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும்

இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகக் கருதப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவினால் மனிதரோடு மேற்கொண்ட புதிய உடன்படிக்கை இரத்தத்தினாலாகிய நிலையான உடன்படிக்கையாக அமைகின்றது. இயற்கையோடு, இறைவனோடு இணைந்து மனிதன் தொடர்பயணத்தை மேற்கொள்ள வேண்டியவனாகின்றான். 5. இதுய மாற்றம் தீமையிலிருந்து நன்மைக்கும் நன்மையிலிருந்து மேலான நன்மைத் தனத்திற்கும் நகருகின்ற தொடர்பயணமே இதயமாற்றமாகும். எதிர்மறைப் போக்கிலிருந்து பக்குவப்பட்ட மன நிலைக்கு, கடுமையான வாழ்க்கை முறையிலிருந்து கருணையான இதய மாற்றத்திற்கு, 'எல்லோரும் பொல்லாதவர்' என்று திட்டிச் சாபம் போடுவதிலிருந்து 'எல்லோரும் நல்லவர்' என ஆசீர்வதிக்கும் நல்ல மனோபாங்கு மாற்றத்திற்கு அசைவறுவதே இதய மாற்றமாகும். 6. விடையின் பகுதியாக பிரச்சினையின் பகுதியாக இருப்பதை விட்டு, விடையின் பகுதியாக நான் மாறுவதே இன்று தேவையாகும். பிரச்சினையில் குளிர்காய்ந்தது போதும். 7. அருள்நிலை இலக்குத் தவறி நிற்பதே பாவமாகும். எனது வாழ்வின் வரைவிலக்கணத்தை, நிலைவாழ்விற்கான இறுதி இலக்கை இழந்துவிட்டது, இறைவனை ஆதாயமாக்கிக் கொள்வதை இலக்காகக் கொண்டு இயங்குவதே அருள் நிலையாகும். இருள் நீக்கப்பட்ட நிலையில் வாழ்வின் பொருள் கண்டுணரப்படின், அருள் சார்ந்த வாழ்வு சாத்தியமாகும்.

எனவே, என்னை நானாக மாற்றி, என் இதயத்துள் இறைவன், இயற்கை, அயலவர் இயல்பாகச் சங்கமிக்க நான் இயங்குநிலையில் வாழும்பொழுது, எனது உள்ளம் புதுப் பொலிவுற்றுப் பிரகாசிக்கும். பிளவுபட்ட நிலையிலிருந்து விடுபட்டு, அளவுகடந்த அன்போடு, வளமோடு வாழப் பயிற்சி பெறும்பொழுது எனது வாழ்வு இனிதாய் அமையும.

# யாழ்ப்பாண மறைமாவட்டம் ஒரு வரலாற்றுப் பார்வை பின்னணி, தோற்றம், வளர்ச்சி

**ஆயர் செமேரியாவின் இறுதி ஜரோப்பிய பயணம் - அவரது இறுதிப்பயணம்**  
இலங்கையில் - யாழ்ப்பாண (வடக்கு) திருத்தாது மாவட்டத்தில் பணியாற்றிய 20 வருடகாலத்தில் கடைசி 10 வருடங்களும் ஆயராகப்பணியாற்றியிருந்தார். 20 வருடப் பணியாழ்வின் போது மூன்றுமுறைசபையின் பொது அமர்வுகளில் கலந்து கொள்ளச்சென்றிருந்தார் (1856, 1861, 1867). மூன்றுதடவைகளும் அப்போது திருத்தந்தையாக இருந்த 9ம் பத்திராநாற் இவரை மிகவும் அன்புடன் வரவேற்றுக் கலந்துரையாடினார். அத்துடன் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தில் பணியாற்றி வந்த ஆயர்களும் இவரது அனுபவங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர். ஆயர் செமேரியாவின் முதல் ஜரோப்பியத்தரிசிப்பின் போதுதான் ஆயரும் சபையை நிறுவினருமாகிய புனித யூஜின் டி மசனட்டினால் பிரான்சின் மாற்செயிலிஸ் நகரில் ஆயர் பெற்றக்கினிக்குப்பின் வழிவரும் துணைஆயராக 1856ல் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்பதை முன்னர் பார்த்தோம்.

அதுபோல இரண்டாவது முறை 1861ல் வந்துதிரும்பும் போது (1862ல்) போர்டோ திருக்குடும்பக் கன்னியர் சபையின் முதல் அணியினருடன் 1862ல் ஆயர் வந்தார் என்றும் பார்த்தோம். இந்த இரண்டாவது தரிசிப்பின் போது அந்நாட்களில் வழங்கப்பட்டு வந்த கௌரவப்பட்டங்களில் சிலத்திருத்தந்தையின் அரியணையின் உதவியாளராகவும், ரோமை முக்கியஸ்தவராகவும் (Assistant to the Pontifical Throne & Roman Count) நியமிக்கப்பட்டார். 1867ம் ஆண்டு இவர் இறுதிமுறையாகரோமாபுரி சென்றபோது பொன்ஜின் அடிகளைத் தமது செயலாளராக அழைத்துச் சென்றார். அங்கு திருத்தந்தைகள் பேதுரு, பாவிலுவின் 18ம் நூற்றாண்டு மறை சாட்சிய விழாநிகழ்வுகளில் இருவரும் கலந்து கொண்டனர். எனினும் இம்மூன்றாம் ஜரோப்பிய தரிசிப்பின் முக்கியநோக்கம் அமலமரித் தியாகிகள் சபையின் அனைத்துலகப் பொது அமர்வில் கலந்து கொள்வதற்காகவேயிருந்தது. இவ்வமர்வுபிரான்சின் ஒட்டுன் (Autun) நகரில் 1867 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம் பெற்றது. பொன்ஜின் அடிகளாரை அழைத்துச் சென்றமையின் முக்கிய காரணம் யாழ் திருத்தாது மாவட்டத்திற்கு இன்னும் மறைப்பணியாளரை அழைத்து வருவதற்கேயாகும். செமேரியாஆண்டகை இங்கிலாந்துக்குச் சென்றபோது அங்கு மாரிகாலத்தில் நிலவிய உறைய வைக்கும் குளிர் இவரது உடல் நிலையைவெகுவாகப் பாதித்தது. ஆயர்வர்கள் ஜரோப்பாவிற்குச் செல்லும் போது அங்கு ஒவ்வொரு இடமாகச்சென்று இங்கு தமது திருத்தாது மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மறைப்பணியாளர்களின் குடும்பத்தவர்களைச் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போதுதான் 'கொலரா' (வாந்திபேதி) நோய்க்குள்ளானார். ஒருவாறாக 'நம்பிக்கைகளின் அருட்சகோதரிகளின்' (Sisters of Hope) உதவியுடன் பிரான்சின் வட மேற்கேயுள்ள நான்சி (Nancy) எனுமிடத்திற்கு வந்து சேர்ந்தார். இந்நோய்த் தாக்கத்தை இவரால் சமாளிக்கக்கூடிய தாயிருந்தாலும் இதனால் பலவீன மடைந்திருந்தார். அப்போது பொன்ஜின் அடிகளும் டிசெம்பர் நடுப்பகுதியில் அங்கு வந்து ஆயர் செமேரியாவைச் சந்தித்தார். பொன்ஜின் அடிகளார் யாழ்த்திருத்தாது மாவட்டத்தில் பணியாற்றுவதில் புதிய மறைப்பணியாளர்களைச் சேர்க்கும் முயற்சி வெற்றியளிக்காததால் மிகவும் கவலையுடனிருந்தார். இறுதி முயற்சியாக டிசெம்பர் 22ம் திகதிபொன்ஜின் அடிகளாரைப்பாடசாலை கருக்கென குறைந்தளவு ஒருகுருவான வரையும், இரண்டு அருட்சகோதர்களை யுமாவது சேர்த்துக்கொண்டு வரும் படி ஆயர் அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார்.

ஆயர் செமேரியாவும் குழுவினரும் மாற்செயிலிஸ் துறைமுகத்திலிருந்து காய்ச்சல்) ஆகியது. ஜனவரி 15ஆம் திகதி படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதளவுக்கு அவரது உடல் நிலை மோசமாகியது. வைத்தியர்கள் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது என்று விட்டனர். டிசெம்பர் 23ம் திகதி பொன்ஜின் அடிகள் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் திரும்பி மாற்செயிலிஸ் வந்த போது ஆயர் செமேரியா மரணப்படுக்கையில் இருப்பது கண்டு அதிர்ந்து போனார். இந்நாட்களில் செமேரியா ஆண்டகை ஒப்பரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு அணுகும் ஜெந்தோன் (Fr. Jenthon) அடிகளிடம் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்டார். ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு நோயில் பூசுதல் வழிப் பயண உணவும் (நற்கருணை) வழங்கப்பட்டது. நோயின் வேதனைகளை யெல்லாம் மிகவும் பொறுமையுடனும், இறைவனுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் உணர்வுடனும் தாங்கிக்கொண்டார். இறைவனடி சேர்வதற்கு இரண்டு மணித்தியாலங்கள் முன்பு தான் பொன்ஜின் அடிகளாரும் வந்து சேர்ந்தார். ஆயரால் பொன்ஜின் அடிகளாரிடம் ஒரு வார்த்தை முதலாகப் பேச முடியவில்லை இறுதியில் 23ம் திகதி (இலங்கை செல்வதற்குத் திட்டமிட்ட திகதிக்கு 2 நாட்கள் முன்னதாக) எதுவித சிரமமுமின்றி அமைதியாகத் தாம் மிகவும் அன்பு செய்த தமது இலங்கை மக்களுக்கு எதுவித செய்தியும் வழங்காமலே தமது உயிரைக் கையளித்தார். (தொடரும்...)

இவ்வாறு சென்று கொண்டிருந்த போதுதான் 'கொலரா' (வாந்திபேதி) நோய்க்குள்ளானார். ஒருவாறாக 'நம்பிக்கைகளின் அருட்சகோதரிகளின்' (Sisters

## அருட்பணி S.V.B. மங்களராஜா

1868 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி இலங்கைக்குப் புறப்படுவதாக இருந்தது. இதற்கிடையில் 1867 ஆம் ஆண்டு டிசெம்பர் 29 ம் திகதி ஆயர் செமேரியா மாற்செயிலிஸ் நகரிலிருந்து அமல மரித்தியாகிகளினது 'கல்வாரி' என்னும் இல்லத்திற்குச் சென்றார். அங்கு மாறியின் குளிரைத் தாங்க முடியாது ஆயர் மிகவும் சிரமப்பட்டார். கரும் தடிமனால் பாதிக்கப்பட்டபோதும் அவர் அதனைச் சரியாகக் கவனிக்கவில்லை. தொடர்ந்து போதியளவு கவனியாது விட்ட தடிமன் நிமோனியா (குளிர்

காவுலல் கலசம்  
காவுலல் கலசம்  
காவுலல் கலசம்

காவுலல் கலசம்  
காவுலல் கலசம்  
காவுலல் கலசம்

காவுலல் கலசம்  
காவுலல் கலசம்  
காவுலல் கலசம்

# காவுலல் கலசம்

கலசம்  
கலசம்  
கலசம்

காவுலல் கலசம்  
காவுலல் கலசம்  
காவுலல் கலசம்

காவுலல் கலசம்  
காவுலல் கலசம்  
காவுலல் கலசம்



## அவக்காலத்தின் வரலாறு அதிர்வுகளின்

தவக்காலம் வருடத்திற்கு ஒருமுறை வந்தாலும் இக்காலத்தில் வாழும் நாம் அதிர்ஷ்ட சாலிகள். இறைவனின் அருள்நிரம்பப் பெற்றவர்கள். எனவே இறைவன் தந்த அருளின் காலத்தை வீணடிக்காமல், காலம் கடத்தாமல் விழிப்பாயிருந்து உடனே செயற்படுத்துவோம்.

இவ்வுலக வாழ்வு நமக்கு நிலையான தல்வ என்பதை எமக்கு நினைவூட்டி இயேசு வோடு உயிர்த்தெழுக்கின்ற வாழ்வே நிலையான தும் நிறைவானதும் என சிறப்பாக அழைக்கும் காலமாகும்.

நாம் பாவிக்காக இருந்தாலும் நம்மீது இரக்கம் காட்டிய பரமதந்தையின் பேரன்பையும், நம்மை மீட்க இயேசு பட்ட பாடுகள், அவமானங்கள், சிலுவை மரணம் என்பவற்றை நினைத்து மனம் கசிந்துருகி நம்மைத் தியானிக்க அழைக்கும் காலம் இது. நம் உள்ளத்திலே தூய ஆவியானவர் எழுப்பும் நல்ல தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து மனம் திருந்தி வாழ அழைக்கும் சிறப்பான காலமாகும்.

எமது கிறிஸ்தவ வாழ்வு, திருமுழுக்கில் தொடங்கி ஒப்புவ நற்கருணை மற்றும் ஏனைய அருட்சாதனங்கள் வழியாக செயற்படும் புதுப்பித்தல் வாழ்க்கை முறையாகும். கிறிஸ்தவ சாயலென்பது இயேசுவின் வாழ்வை நம்பில் பிரதிபலிப்பதாகும். நாம் எந்த நிலையிலே அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த நிலையிலேயே தம் பணிக்காக, இயேசு எம் ஒவ்வொரு வரையும் அழைக்கின்றார். நாம் மனம் வருந்தி, மனம் திருந்தி மனமாற்றம் பெற்று தம்மிடம் வரவேண்டும் என்பதே அவரது பெரு விருப்பமாகும்.

கடினமான இதயங்கொண்டிருந்த சவுலை அழைத்த இயேசு அவரைப் புனித பவுலாக மாற்றினார். இயேசு அழைத்ததும் சக்கேயு உடனே மனம் மாறினார். சீடர்களை அழைத்தபோது அவர்கள் தமது தொழில், நிலபுலங்கள், உறவுகள் அனைத்தையும் விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். இதேபோல் எம் ஒவ்வொருவரையும் இயேசு அழைக்கின்றார்.

கரைய விரும்பாத உப்பினால் உணவுக்கு சுவை தர முடியாது. உருக முடியாத மெழுகினால் உலகிற்கு ஒளி தர முடியாது. தன்னை இழக்க முடியாத மனிதனால் இறைவனிடமிருந்து எதையும் பெற முடியாது.

நாம் எதிர்கொள்ளும் துன்பங்களுக்காக வெட்கமடையத் தேவையில்லை. அவற்றை இறையரசின் பொருட்டு நமக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கொள்ள வேண்டும். நமது இதயம்

இருண்டுபோனால் எப்படி ஒளி உதயமாகும். இறைவனுக்கு உகந்தது எதுவோ? நல்லது எதுவே, உண்மை எதுவோ? அவற்றை ஆராய்ந்து, தேடி, சிந்தித்துப் பார்த்துச் செயற்படுத்துவோம். மனிதர் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்க்கின்றனர். ஆனால் இறைவன் இதயத்தையே உரு ருவிப் பார்க்கின்றார்.

மாற்றம் என்பது முதலில் எம்மிடம் தொடங்க வேண்டும். தன்னிலே நிறைவு கண்டால்தான் பின் தன் குடும்ப உறவுகளிலே, அயலவர்களிலே, தனது சமூகத்திலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். **“இலை உதிர்த்த மரங்களில் தான் வசந்தம் பறக்கின்றது. இழந்து பெறும் வாழ்க்கையில் தான்**

### சகம் இருக்கின்றது”.

இயேசு பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் அவர்களில் பேதுரு, யோவான், யாக்கோபு என்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் வாழ்வின் முக்கிய நிலைகளைக் காண வாய்ப்பு கிடைத்திருந்தது. உதாரணமாக இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, இயேசுவின் பாடுகளின் முன்பு செய்தபதற்கு, இம்மூவருக்குத்தான் அழைப்புக் கிட்டியது. ஏனெனில் இம்மூவரும் இயேசுவின் தனி அன்பைப் பெற்றிருந்தார்கள். இயேசுவின் வாழ்வில் தனியிடம் பெற்றிருந்தார்கள். எல்லாச் சீடர்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதேபோல் எமது வாழ்வு இயேசுவின் நெருக்கமாக வாழ்ந்து அவரது இறையனுபவத்தை அனுபவிக்கக்கூடிய நிலையில்

### அருட்சகோதரி நோயமலா அன்ரளி (HC)

இருக்கின்றதா நம்மிடையே ஒளியிருந்தும், வழி தெரிந்தும், நமக்குள்ளிருக்கும் சுயநலம், ஆணவம், போட்டி, பொறாமை, தற்பெருமை என்பவை நம் கண்களைப் பல சந்தர்ப்பங்களில் குருடர்களாக்குகின்றன. நம் உள்ளமனதில் குடி கொண்டிருக்கும் இருளின் செயல்கள்களைத் தெரியப்பட வேண்டும். நமது உள்ளங்களில் காணப்படும் பிளவுகள், சிதைவுகள், இருளை நோக்கி வாழும் சிந்தனைகள் அனைத்தும் களைந்தெறியப்பட வேண்டும்.

நாம் தொடருகின்ற இத்தவக்காலத்தில் நம் உள்ளங்களில் மாற்றம் காண இயேசுவின் அருளினைப் பெற்றிருவோம். உண்மையான உள்ளத்தோடு இறைவனை அண்டிச் செல்வோம். நம் உள்ளத்தில் தூய ஆவியானவர் எழுப்பும் நல்ல தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து மனத்திருந்தி வாழ முயற்சிப்போம்.

இயேசுவின் வழியாகத் தான் வாழ்வு வந்தது. அவர் வழியாகவே அருள் வந்தது. மேலும் அவர் மூலமே மீட்டும் கிடைத்தது என்பதை அதிகமதிக்கமாக இத்தவக்காலத்தில் உணர்ந்திருவோம். எமது இருள் வாழ்விலிருந்து விடுபட்டு இயேசுவின் ஒளிவாழ்வில் வாழ்வோம். வருவோம்.

எனக்கென்று நான் ஐசுரண்ட  
அணைக்கூடே பிரிந்துரவும்  
எனக்கென்று இறையுறவுவன்றி  
எல்லாம் துருக்கின்றேன்...

### அலைபேசி நோன்பு கடைபிடிப்பவர்கள்

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற வழக்கு நம் மரபில் உள்ளது. தன்னல மிகுதியால் தனது மகிழ்வினை மையப்படுத்தி ஒவ்வொருவரும் வாழும் முறை உறவற்ற சூழலை உருவாக்கியுள்ளது. தொடர்பு உட்கமனது இணைப்பினை உருவாக்குவதற்குப் பதிலாக தடைச்சுவர்களைக் கட்டியெழுப்பி உள்ளது. ஒரு வீட்டிற்குள்ளாக அனை வரும் இருந்தாலும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். கடந்த ஆண்டு (2019) திருக்குடும்ப விழாவின் போது, “சாப்பாட்டு மேசையில் ஒவ்வொருவரும் கைப் பேசியை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உரையாட லின்றி அமைதி காக்கிறார்களா என்ற வினாவினை எழுப்பி, உணவு உண்ணும் வேளையில் கைப்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உரையாடல் வழி உறவுகளைக் கட்டி எழுப்ப அழைக்கின்றார். இத்தவக்காலத்தில் உணவு உண்ணும்போது கைப்பேசிகளைத் தவிர்க்கலாம். இதுவும் ஒரு நோன்பே. அதுபோன்று வாரத்திற்கு ஒருநாள் காலை அல்லது மாலை அலைபேசிகளைப் பயன்படுத்து வதனைத் தவிர்த்து நோன்பினைக் கடைபிடிக்கலாம்.

### குமிழ்க் கிறிஸ்தவர்களின் இறை அனுபவ வளர்ச்சி

நான் குருவாசி ஓர் இறையியலாளராக உருவெடுத்ததன் பின்பு, பெரும்பாலும் ஆசிய நாடுகளின் அடிப்படையிலும், எங்கெங்கு சொந்தத் தமிழ் சூழலிலும், எனது இறையியல் சிந்தனைகளை உருவாக்கியிருக்கின்றேன். அவற்றை இங்கே தருகின்றேன். **- அருட்பணி எஸ். ஜே. இம்மானுவேல்**

11

**அத்தியாயம் 6**  
சங்கத்தின் முன்னேற்றமான முடிவுகளும் தமிழ்த் திருஅவைகளின் புதிய பயணமும்.



**6.1 தமிழ்த் திருஅவைகள், உரோமைத் திருஅவை யின் கிளைகளாகப் பணிவுடன் நீண்ட காலம் வளர்ந்தன.**

மேலே 4ஆவது அத்தியாயத்தில் விளக்கியது போல, 16ஆம் 17ஆம் நூற்றாண்டில் புரட்சிகள் சீர்திருத்தங்களுக்கு எதிராக பாதுகாப்பாகக் கட்டி அமைக்கப்பட்ட திரு அவைகளிலிருந்தே (counter-reformation churches) ஐரோப்பிய மறைபரப்பாளர்கள், காலனித்துவ போர்த்துகேயருடன் இந்தியா, இலங்கை வந்தனர். தாங்கள் பிறந்து வளர்ந்து அனுபவித்த கிறிஸ்தவ திருஅவைகளையே, எங்கள் மண்ணிலும் அப்படியே மீள்-நடுகை (transplantation) செய்தார்கள்.

தமிழ்க் கிறிஸ்தவர்கள் தமது புதிய மதத்தைச் சரிவர முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. முன்னூறு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் ரின் - சமாளிக்கும் கிறிஸ்தவம் - உரோமைத் தலைமைப் பீடத்தின் வழி காட்டலிலும் மறைபரப்பாளரின் வழிகாட்டலிலும் வளர்ந்தன. அந்நிய தமிழ்ச் சூழலுக்கேற்ற மாற்றங்கள் எதுவும் எம்மிடமிருந்து கோரப்படவில்லை! உரோமைத் தலைமைப் பீடமும் அவைகள் பற்றிச் சிந்திக்கவுமில்லை.

### 6.2 2ஆம் வத்திக்கான் சங்கத்துடன் தமிழ்த் திருஅவைகளுக்கு இன்னொர் ஆரம்பம்!

கிறிஸ்தவ அவைகளின் வரலாற்றில் நிச்சயம் பொன்னால் எழுதப்படும் 2ஆம் வத்திக்கான் சங்கம் 1965ஆம் ஆண்டு மார்ச்சு 8ஆம் திகதி சிறப்பாக நடந்து முடிந்தது. ஒரு அமெரிக்க கருதினால் கூறினார். சங்கம் முடிந்து விட்டது, சங்கம் தொடங்கிற்று! அதாவது சங்கம் புரட்சிகர மான முடிவுகளை எடுத்திருக்கிறது. ஆனால் அவைகளை செயற்படுத்தும் பொறுப்பு தொடங்கிற்று!

நிச்சயமாக சங்கத்தின் முக்கிய மாற்றங்களை செயற்படுத்துவது இலேசான காரியமல்ல. அதற்குரிய கால அவகாசம் வேண்டும். உரோமை அதிகாரிகளின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் புரிந்துணர்வும் ஆர்வமும் இன்றி அமையாதது. முற்போக்குடன் சம்மதம் கொடுத்த சங்கப்பிதாக்களும், ஏடுகளைத் தயாரித்த முற்போக்கான இறையியலாளரும் திருஅவைகளின் வருங்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சந்தோசமாக வீடு திரும்பினர்.

ஆனால் சங்க ஏடுகளுக்கு எதிர்த்து வாக்களித்தவர்கள், பழைய பழக்க வழக்கங்களை முக்கியப்படுத்துகின்றவர்கள் பழமைவாதிகள் பாரம்பரியவாதிகள் (conservatives & traditionalists) செயற்படுத்தும் அதிகாரிகளாக வத்திக்கானிலே தங்கியிருந்தனர்!

அத்துடன் சங்கத்தின் பின் உரோமையில் பாப்பரசர்களாக வந்த வர்கள் எல்லோரும் சங்கத்தின் முற்போக்கான ஆலோசனைகளை அமுல்படுத்துவதற்கு சங்கத்தின் துணிவான பார்வையும் ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. அதற்கிணைய தமிழ்த் திருஅவைகளின் தலைவர்களாக உரோமைக்குப் பிரமாணிக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டோரும் தலைமைப் பீடத்திற்கிணங்க, பிரச்சினை இல்லாத சமாளிக்கும் போக்கையே கடைப்பிடித்தனர்.

### 6.3 2ஆம் வத்திக்கான் சங்கத்தின் ஓர்வதல்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் துணிச்சலான ஊக்குவிப்பு.

இப்போது திருஅவையை வழிநடத்தும் பாப்பரசர் பிரான்சிஸ், சங்கத்தை ஆரம்பித்த பாப்பரசர் 23ஆம் அருள்பரர் போன்று, தூரப் பார்வையுடன், காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, துணிவாகத் திருஅவையைச் சீர்திருத்த வேண்டுமென்று செயற்படுகின்றார்.

எமது கடந்த கால சரித்திரத்தையும், நிகழ் கால வருங்கால சவால்களையும் ஆராய்ந்து, புதுப்பித்தலுக்கு வழி தேடுவதே எமது நோக்கமாக இருப்பதன் காரணத்தினால், பாப்பரசர் பிரான்சிஸ் போக்கு, எமக்கும் எமது ஆதங்கத்திற்கும் பெரும் ஊக்கத்தைத் தருகின்றது. எமது நோக்கத்தை அடைய, நாம் ஊற்றிற்கு சென்று,

பிரமாணிக்கமாக இயேசு ஆரம்பித்த இறையரசை, தமிழர் மத்தியிலும், வளர்க்க செயற்படுவோமாக. கிறிஸ்துவின் திருஅவை, ஒளியாகவும் உப்பாகவும் தமிழர் மத்தியில் பிரசன்னமாயிருந்து, எம்மில் வேருன்றி யிருக்கும் பாவு அடிமைத்தனங்களிலிருந்து எம்மை விடுவித்து, இறையரசைப் பரப்புவதாக, இதுவே எமது உயர்ந்த நோக்கமாக எப்போதும் இருக்க வேண்டும்.

2ஆம் வத்திக்கான் சங்கம் தனது ஏடுகளில் கிறிஸ்தவத்திற்குத் தேவையான புதிய பார்வையையும், வழிகளையும் காட்டி இருக்கின்றது! உலகத்தைப் பற்றியும், மனிதரைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், திருஅவை தன்னைப் பற்றியும், மறுமலர்ச்சிக்கான புதிய விளக்கம்! சிந்தனைகள், வழிகளைப் பிறப்பித்து இருக்கிறது. அதன் ஏடுகள் திருச் சபைக்கு ஒரு புதிய முகத்தையும் ஒரு புரட்சியான நோக்கையும் உள்ள டக்கத்தையும், ஒரு புதிய பயணத்தையும், ஆரம்பித்து வைத்திருக்கின்றன. விசேடமாக தமிழ்த் திருஅவைகளின் சூழலிலும் அதன் மத கலாசார சவால்கள் மத்தியிலும் இவைகள் வீண் போகக்கூடாது. (தொடரும்...)



**திருக்கின்றதாம்! இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?**

**ப:** மகிழ்ச்சியான மக்கள் வசிக்கின்ற நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு 127வது இடம்! ஆனால், மடத்தனமான மக்கள் வசிக்கின்ற நாடுகளைத் தரவரிசைப்படுத்தியிருந்தால் எவ்வித கஸ்ரமும் இல்லாது நம் நாடு முதலிடத்தைப் பெற்றிருக்கும்! ஏனெனில், ஒரு குடும்பம் வாழ, ஒரு நாட்டு மக்கள் வாக்களித்து வாழ்விழந்துபோய் இருக்கின்றார்கள்! (ரதி, யாழ்ப்பாணம்)

**கே:** நாம் வாழும் சமூகத்தின் இன்றைய மனிதர்களின் செயற்பாடுகளை

**கொண்டிருக்கின்றது?**

**ப:** ஆனந்தன், வாயிருந்தால் வங்காளம் போகலாம் என்று நம்மவர்கள் சொல்வது போலகாசிருந்தால்கைலாசம்போகலாம் என்று நினைத்துக் கொண்டார்களேபோல! மனித உயிருக்கு ஓர் இலட்சத்தைக்கொடுத்து இழப்பை ஏற்கச்செய்யும் இவர்கள் எல்லாம்... வாயில நல்லா வருகுது ஆனந்தன்! ஆனால், சொல்ல ஏலாமல் கிடக்குது! (கூஞ்சு, மன்னார்)

**கே:** ஜனாதிபதி கூட்டமைப்பைக் கூப்பிட்டுக் கதைத்தபோது 'நாம் எல்லோரும் சேர்ந்து நாட்டைக் கட்டவெழுப்புவோம், பிரச்சினைகளுக்கு எல்லாம்

யாக நம் பிரதேசங்களுக்கு வந்து பாதிப்புற்ற பகுதிகளைப் பார்வையிட்டு நம் மக்களைச் சந்தித்துப் பல சான்றுகளையும் பெற்றுச் சென்றிருக்கின்றார்கள். அத்துடன், ஆயிரமாயிரம் அறிக்கைகளையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நம் ஆயர்களும் அருட்பணியாளர்களும் அனுப்பிவைத்திருக்கின்றார்கள். பல அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றார்கள். இவையெல்லாம் போக நித்திலா, ஒரு யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும்! அதாவது அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அதிகார மட்டத்தில் உள்ளவர்களைத் தானே அனுசரித்துப் போகின்றார்கள்! (அருள், யாழ்ப்பாணம்)

# என் கேள்விகளைப் பதில்!

(அன்ரன், கொழும்பு)

**கே:** மதச் சடங்குகள் எல்லா மதங்களிலும் நடைபெறுகின்றன. ஆனால், இவற்றைக் கடவுள் விரும்புகின்றாரா? அல்லது இவைகடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றனவா?

**ப:** அன்ரன், முதலில் சடங்குகள் கடவுளுக்குத் தேவையில்லை (அந்த வகையில் நமது வழிபாடுகளும் அவருக்குத் தேவையில்லை. அவையெல்லாம் நமக்காகத்தான் நாம் ஆற்றுகின்றோம்!). மனிதர்களாகிய நாங்கள் தான் சடங்குகளை உருவாக்கிக் கொள்கின்றோம். கடவுளை நோக்கிய பயணத்தில் நாம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் ஒரு காலத்தில் சடங்குகளாக மாறிவிடுகின்றன. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், நாளடைவில் இச்சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு நாங்கள் அடிமையாகி விடுகின்றோம். இது எப்படிப்பட்டது என்றால், சாமி தரிசனத்துக்குப் புறப்பட்டால் சர்க்கரைப் பந்தலோடு திரும்பிய கதை போன்றது! உண்மையில், கடவுளைவிட்டு நாங்கள் கனதூரம் விலகிச் சென்றுவிட்டோம்! காரணம், கடவுளின் பெயரால் நடந்தேறுவதைப் பார்க்கும்போது கடவுள் யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் கடவுள் தாமே ஓரமாக நின்று கண்ணீர் வடிக்கும் காட்சிகளைத்தான் அநேக இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது! கடவுளின் பெயரால் கச்சை கட்டிக் கொண்டு தங்கள் கடவுளைக் காக்க நினைக்கும் அடியார்கள் அதனைக் கைவிட அக் கடவுள் தாமே கருணைகூரவேண்டும்! (கவி, யாழ்ப்பாணம்)

**கே:** 2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் 146 நாடுகளில் மகிழ்ச்சியான மக்கள் வசிக்கின்ற நாடுகளில் இலங்கைக்கு 127 ஆம் இடம் கிடைத்

யும் நடவடிக்கைகளையும் அவதானிக்கும் போது ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நடப்பதுபோலத் தெரிகின்றது! அவர்கள் இந்த உலகத்தில் நிலையாய் இருப்பவர்களே நமது கொள்கின்றார்கள். இவர்கள் உண்மை நிலையை ஏன் உணர்வதில்லை?

**ப:** ரதி அக்கா, மிதமிஞ்சிய அதிகார மோகமும் பணத்திற்கும் இறுமாப்பு உருவாக்கும்! இறுமாப்பு உருவானால், அது, உண்மைநிலைகளைப் பார்க்க முடியாமல் கண்களை மறைத்துவிடும்! இவ்வண்மையை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளத் தலாய்லாமாவின் கூற்று அணிசேர்க்கும்! மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விடயம் என்னவென்று தலாய்லாமாவைக் கேட்டபோது அவரளித்த பதில்: "என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன்தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது சுகத்தைத் தியாகம் செய்கின்றான். இழந்த சுகத்தைத் திரும்பப் பெறுவதற்காகச் சம்பாதித்த பணத்தைத் தியாகம் செய்கின்றான்! பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து, எதிர்காலத்தை எண்ணிக்கை வலகில் மிதக்கின்றான்! அதன் விளைவாக அவன் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ முடியாமல் தவிக்கின்றான்! தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்பு போடு வாழ்கின்றான்! கடைசியில் வாழாமலே சாகின்றான்!" (ஆனந்தன், கிளிநொச்சி)

**கே:** காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மரணச் சான்றிதழ்களும் ஒருவருக்குத் தலா ஒரு இலட்சமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது! அரசாங்கம் இன்னும் என்னதான் நினைத்துக்

கேள்விகளைக் கேளுங்கள், பதில்களைப் பாருங்கள்!

**தீர்வு காண்போம், பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம்'** என்றெல்லாம் கூறியிருக்கின்றார். நடக்குமா?

**ப:** கூஞ்சு அண்ணோய், கூட்டம் நடக்கும்! காரணம், பேசிப் பேசியே எழுபத்து நான்கு (1948இலிருந்து) ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்! அடுத்த ஆண்டு எழுபத்தைந்தாவது ஆண்டு! வைரவிழா ஆண்டு! 'இந்தப் பேச்சு வார்த்தை'க்கே வைரவிழாக் கொண்டாட வேண்டுமல்லவா! அதனால், கூட்டம் தொடர்ந்து 'இன்ரவள்' விட்டுவிட்டு நடக்கும்! (நித்திலா, யாழ்ப்பாணம்)

**கே:** கார்புனல் மல்கம் ரஞ்சித் ஆயர் அவர்கள் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை திருத்தந்தையிடமும் ஐக்கிய நாடுகளிடமும் நேரடியாக முறைப்பாடு செய்திருக்கின்றார். வடகிழக்கில் நடந்த குண்டுத்தாக்குதல்களில் ஆலயங்களில் பாடசாலைகளில் பொது இடங்களில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனை ஏன் நமது ஆயர்கள், குருக்கள் திருத்தந்தையிடமும் ஐக்கிய நாடுகளிடமும் இத்தனை ஆண்டுகளாகியும் முறையிடவில்லை? அல்லது முறையிடார்களா? அது வெளியிடப்படவில்லையா?

**ப:** நித்திலா, திருத்தந்தையிடமும் ஐக்கிய நாடுகளிடமும் யாரும் தங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்! ஆயினும், மக்களின் பிரதிநிதிகள் குறிப்பாக மக்களால் நடுநிலைமையாளர்களாக மதிக்கப்படும் சமயத் தலைவர்கள் சமர்ப்பிக்கின்றபோது அவற்றைச் 'சீரியஸ்' ஆக ஆராய்ந்து பார்ப்பார்கள். நிற்க, முன்னைய காலங்களில் திருத்தந்தையிடமும் ஐக்கிய நாடுகளிடமும் நேரடியாகச் சென்று நம் ஆயர்கள் உரைத்தார்களோ இல்லையோ அவர்களின் பிரதிநிதிகள் பல தடவைகளில் நேரடி

கே: நீங்கள் ஒரு பக்கம், கரைவையூர்ச் செல்வம் மற்றொரு பக்கம் வச்ச வாங்கிறீயா? வாசிக்க வாசிக்க நிறைய யோசிக்க வேண்டும் போல கிடக்கு! இக்கருத்து ஒருபக்கமிருக்க, இலங்கையில் அமலமரித்தியாகிகளின் பணி வாழ்வின் 175வது ஆண்டுகளைக் கொண்டாடுகின்ற சந்தர்ப்பத்தில் கரவையூர்ச் செல்வம் 'கரிசம்' பற்றி எழுதியதைப் படித்தீர்களா? அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

**ப:** அருள், எனக்கெண்டால் தொட்புடைய ஆட்டிப்பிள்ளையையும் கிள்ளிவிடுகிறீர்கள்

## அருட்பணி செ. அன்புராசா

போலக் கிடக்கு! கரைவையூர்ச் செல்வம் 'கரிசம்' பற்றி எழுதியதைப் படித்தீர்களா? என்று கேட்டபடியால் அவர் எழுதிய கட்டுரையினை இரண்டாவது தடவையும் படித்தேன்! காலத்திற்கு ஏற்ற அருமையான கருத்து! 'கரிசம்' என்பது ஆண்டவரின் பல்வேறுபட்ட அருங்கொடைகள். சமூக - பொது நலனுக்காக இறைவனால் இலவசமாக அருளப்பட்டவைதான் அவை. இவ்வருங்கொடைகள் ஓரிடத்தில் தேங்கிக் கிடப்பவையெல்லாம், தேங்கி நிற்பவையெல்லாம், அவை வளர்ந்துகொண்டு புத்தாக்கமும் புத்தாக்கமும் பெற்றுப் புதுப்படைப்பாக்கும் வாழ்க்கை முறைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. அருங்கொடை காலத்திற்கு ஏற்ப வளரும், வளரவேண்டிய ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றின் வளர்ச்சியை எந்தக் காலத்திலும் எக்காரணத்தை முன்னிட்டும் தடைசெய்யக்கூடாது என்பது அவரின் எழுத்துக்களில் இளையோடுவதுபோலத் தெரிகின்றது! '175 OMI 'கட்டுரையின் 03 ஆம் பாகத்தில் கடைசி வரி,' எண்ணியதை எண்ணியபடி எழுதுகின்றேன்' என அப்பாகத்தை நிறைவு செய்திருக்கின்றார் கரவையூர்ச் செல்வம். இதனை வாசித்ததின் பின், எண்ணியதை எண்ணியபடி எழுதவேண்டும்போல எனக்கும் இருந்தது! அதனால், எழுதுகின்றேன்! கரைவையூர்ச் செல்வம் 'கரிசம்' மட்டுமல்ல இன்னும் பலவற்றைக் குறித்துக் கரிசனையோடும் கருத்தோடும் காரசாரமாகவும் சொல்லக்கூடிய - எழுதக்கூடிய ஒரு மிகச் சிறந்த - என்னைக் கவர்ந்த சிந்தனையாளர், தேடலுடையவர். ஆனால், அவரிடத்தில் எனக்கொரு நியாயமான நீண்டநாள்கோபம் ஒன்றும் உண்டு. 'கரிசம்' பற்றி அவர் அறிந்து, அனுபவித்தவற்றைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் மட்டுமல்ல அவற்றை செயற்படுத்துவதற்கும் - நடைமுறைப்படுத்துவதற்கும் - வாழ்ந்து காட்டுவதற்கும் - வழிப்படுத்துவதற்கும் ஓர் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது! அதனை அவர் நன்றாகப் பயன்படுத்தி இருந்திருக்கலாம்! சேர்ந்த கூட்டுச் சரியில்லை என நினைக்கின்றேன்! அவர் நினைத்தது நடக்கவில்லையோ அல்லது நாங்கள் நினைத்தமாதிரி அவர் நடக்கவில்லையோ எனக்குத் தெரியாது! ஆனால், நடக்கவேண்டியது நடக்கவில்லை! இல்லையென்றால், யாரோ ஒருவன் சொன்னது போல, 175 ஆம் வருசத்தில எங்கள் 'கரிசத்தில' நாங்கள் எங்கேயோ போயிருப்பம்!

## விண்ணக வாழ்வில் 2 ஆம் ஆண்டு நினைவு

<b>தோற்றம்</b>	<b>விண்ணகப் பிறப்பு</b>
09	05
10	06
1938	2020

**ஜோசப்பின் டியோனிசியா இராஜநாயகம் (பேபி)**

"கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை" (உரோ.6:8)

எம் வாழ்வின் சூரியனாகவும்	களையும் தாங்கும்
தொலைவில் தெரியும் சந்திரனாகவும்	தன்னிகரில்லாத தாயாகவும்
நாம் சாயும்போது தாங்கும் மரமாகவும்	எமக்கு வாழ்வளித்த தெய்வம்
எமை வழிநடத்தும் ஆசானாகவும்	எம் பாடலின் வரிகள்
வாழ்வில் நாம் எதிர்நோக்கும் துன்பம்	எம் அன்பே, எம் வாழ்வே, அம்மா

19/2, துஷாரா மாவத்தை, நீர்கொழும்பு, நினைவுகளுடன் குடும்பத்தினர்

AD-33

## Diploma in Nursing

Diploma in Nursing :  
3 years ( 2 years Studies and 1 year training with salary)  
G.C.E A/L Pass

Care Giver : 9 Months  
Qualification : G.C.E. O/L Pass

இதற்கான விண்ணப்பங்களை 20.04.2022 இற்கு முன்னதாக தங்களுடைய சுயவிபரக் கோவையுடன் (Bio Data) நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: Holy Cross School of Health Science  
021 222 2423 767/4 Beach Road, Jaffna.  
077 991 9711

AD-34

## சவேரியார் குருத்துவக் கல்லூரியில் தமிழ் விழா



கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் ஜோய் கிறி சோஸ்ரம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்திரு கிறிஸ்து நேசரெட்ணம் - தமிழ்நேசன் அடிகள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். தமிழ் விழாவின் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களினால் நெறியாள்கை செய்யப்பட்டு அருட்சகோதரர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட 'யோசேப்பின் இதயம்' என்னும் புனித வளனாரின் வாழ்வை சித்தரிக்கும் குறியீட்டு நாடகம் மேடையேற்றப்பட்டது.

## முதியோர் இல்லத்தைத் தரிசித்த கிறிஸ்து அரசர் பந்தி

கொய் யாத்தோட்டப் பங்கைச் சேர்ந்த புனித வின்சன் டி போல் - கிறிஸ்து அரசர் பந்தி உறுப்பினர்களுடன் பீடப்பணி யாளர்களும் மரிய கொற்றி சபையினரும் இணைந்து பங்குத் தந்தை அருட்திரு S.M.P ஆனந்தகுமார் அடிகளின் தலைமையில் கடந்த 20.03.2022 அன்று கொழும்புத்துறை புனித சூசையப்பர் வயோதிபர் இல்லத்திலுள்ள மூத்தோர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஆடிப் பாடி அவர்களை மகிழ்வித்தனர். அத்துடன் சிரமதானப் பணியிலும் ஈடுபட்ட பிள்ளைகள் மூத்தோருடன் இணைந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.



## மறையாசிரியர்களுக்கான தவக்காலத்தியானம்



யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம், குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலைய இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தியானத்தில் அமல மரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்திரு ஜெகன் கூஞ்சே அவர்கள் தியான உரையினையும், செபமாலையத்தாசர் சபையினைச் சேர்ந்த அருட்திரு ஜெபன் அவர்கள் நற்கருணை ஆராதனையினையும் நெறிப்படுத்தினார்கள். நான்கு மறைக்கோட்டங்களின் பங்குகளில் இருந்து 350 மறையாசிரியர்கள் இத்தியானத்தில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

## முன்பள்ளியில் விளையாட்டுவிழா



இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வும் 2021 ஆம் கல்வியாண்டு செயற்பாட்டை முடித்துக் கொண்டு தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரணைப்பாலைப் பங்குத்தந்தை அருட்திரு மரியதாஸ் அடிகள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

## மரிய சேவியர் அடிகளின் நினைவாக "மரியசேவியம்" நூலும் நினைவாலயமும்



திருமறைக் கலாமன்றத்தின் நிறுவநர் கலைத்தாது அருட்கலாநிதி அமரர் நீ.மரியசேவியர் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவின் பல்வேறு நிகழ்வுகள் 01ம் திகதி வெள்ளிக்கிழமை உள்ளூட்டிலும், வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம், திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மறையன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை யாழ்ப்பாணம், றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தாது கலாமுற்றத்தில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளும், இசை அஞ்சலிகளும், நினைவஞ்சலி உரைகளுடன் "மரியசேவியம்" என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன. இந்நாளில் சிறப்பு நிகழ்வாக கலைத் தாது நீ.மரியசேவியர் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவாலயத் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் நினைவாலயத்தைத் திறந்து வைத்தார். அத்துடன் கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னைப் பங்கில் நினைவுத் திருப்பலியும் தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன.

## ஊறணி மறைக்கல்வி மாணவர்களின் சுற்றுலா



பலாலி ஊறணிப் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள சாட்டி புனித சிந்தாத் திரை அன்னை திருத்தலத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் கரம்பன் பங்கிலுள்ள பழையமை வாய்ந்த ஆலயங்களையும் மற்றும் யாழ்ப்பாணம், மடுத்தீனார் சிறிய குருமடத்தையும் தரிசித்தார்கள். இந்நிகழ்வு ஊறணிப் பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

## மாதகலில் வின்சன் டி போல் பந்தி அமர்வு



மாதகல் புனித தோமையார் ஆலய புனித வின்சன் டி போல் சபை குழந்தை இயேசு பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல் 20ஆம் திகதி நடைபெற்றது. மாதகல் பங்குத்தந்தை அருட்திரு அன்ரனி பாலா அடிகளின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட வின்சன் டி போல் மத்திய சபையின் ஆன்ம ஆலோசகர் அருட்திரு நேசநாயகம் அவர்களும், இளவாலை மறைக் கோட்ட முதல்வர் அருட்திரு ஜெயக்குமார் அடிகளும், மத்திய சபை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அயற் பந்திகளின் உறுப்பினர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட அன்பிய வளவாளர்களுக்கான கருத்தமர்வு 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம், மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு மில்பர் வாஸ் அடிகளின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆறு மறைக்கோட்ட அன்பிய இயக்குநர்களும், மறைமாவட்ட அன்பிய வளவாளர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தமர்வில் உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புப் பணிகளுக்கான விளக்கவுரையினை மறைமாவட்ட அன்பிய இயக்குநர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து கடந்த காலங்களில் கோவிட் 19 தாக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாத செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி இவ் ஆண்டிற்குரிய செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

## அன்பிய வளவாளர்களுக்கான கருத்தமர்வு



யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவர்களது அச்சகத்தில் 2022<sup>ம்</sup> ஆண்டு ஏப்ரல் மாதம் 03<sup>ம்</sup> திகதி அச்சிட்டு வெளியிடப்பட்டது.